



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 02.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 1522/B/20

திரு.அ.துரை

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
தோகைமலை ஊராட்சி ஒன்றியம்,
கரூர் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (02.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு.அ.துரை மற்றும் பொதுத் தகவல் அலுவலர், திருமதி.பானுமதி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர், தோகைமலை ஊராட்சி ஒன்றியம், கரூர் மாவட்டம் அவர்கள் பங்கேற்றார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன் கீழ் 12.11.2019 தேதியிட்ட மனுவில், கல்லடை பஞ்சாயத்து துப்புரவு பணியாளர் மு.பழனிச்சாமி என்பவர் மீதான மோசடி செயல் மீது நடவடிக்கை தொடர்பாகவும், மேற்படி நபர் நியமிக்கப்பட்டது தொடர்பான தகவல்களைக் கோரியும், பொதுத் தகவல் அலுவலர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் (கி.ஊராட்சி) அலுவலகம், தோகைமலை, கரூர் மாவட்டம் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. தகவல் ஏதும் கிடைக்கப்பெறாததால், மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழ் 27.12.2019 தேதியிட்டு முதல் மேல்முறையீட்டு மனுவினை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்தும் தகவல் கிடைக்கப்பெறாததால், மனுதாரர் 11.02.2020 தேதியிட்டு இரண்டாவது மேல்முறையீட்டு மனுவினை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையின் போது பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கும் பொருட்டு 1வாரகாலம் அவகாசம் வழங்கப்பட்டு, மனுதாரர் சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் கோரிய தகவல்களை வழங்க ஆணையிடப்பட்டது.

5. மேற்படி ஆணைக்கிணங்க ந.க.ஆ3/4199/2017, நாள் 03.11.2020 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பொதுத் தகவல் அலுவலர் இவ்வாணைய மின்னஞ்சலுக்கு முகவரியிட்டுள்ளார்.

6. இதுகுறித்து மனுதாரரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது, மேற்படி தகவல்களை பெற்றுக் கொண்டதாக தெரிவித்ததன் அடிப்படையில் இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்து இவ்வாணையம் உத்தரவிடுகிறது.

ஓம்/(ரா.பிரதாங்குமார்)
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 1522/B/20

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,
தோகைமலை ஊராட்சி ஒன்றியம்,
கரூர் மாவட்டம்.

திரு.அ.துரை,
கீழ்வெளியூர் அஞ்சல்,
கல்லடை ஊராட்சி,
தோகைமலை ஒன்றியம்,
கரூர் மாவட்டம்.

Copy to: File

MP/PA-12.11.20